திராவிடர்கள். கேட்டால் தகுதியுள்ளவர்கள் இல்லையென்று சொல்லுகிறார்கள். தகுதியுள்ளவர்கள் எவ்வளவோ ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இவர்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. சிபாரிசு இல்லாத காரணத்தால் கிடைக்கவில்லை. கடந்த 18 ஆண்டுகளாக இந்த நிலைமையில் இருந்து விட்டோம். புதிய அரசால் அந்தச் சலுகைகள் எல்லாம் கிடைக்குமென்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. 14—6—1967-ல் கொடைக்கானலில் நடந்த ஸ்டேட் ஹரிஜன் வெல்பேர் கமிட்டியில் அமைச்சர்கள் உறுதி கொடுத்தார்கள். கல்வியிலும், உத்தியோகத்திலும் நிரந்தரமான சலுகைகள் கொடுத்தே தீருவோம் என்று சொன்னார்கள். அதற்காகப் பெருமைப்படுகிறேன்.

6. அறிவிப்புகள்.

(அ) வெட்டுத்தீர்மானங்கள் கொடுக்க காலவரம்பு.

மாண்புமிகு தலைவர் (திரு. ஏ. வி. பி. ஆசைத்தம்பி): கோரிக்கைகள் 13-ல் இருந்து 47 வரைக்கான வெட்டுத் தீர்மானங்கள் 26—6—1967 திங்கட்கிழமை நண்பகல் 12 மணி வரை பேரவையின் அலுவலகத்தில் கொடுக்கலாம் என்று அறிவிக்கிறேன்.

(இ) மசோதாக்களுக்கு திருத்தங்கள் கொடுக்க காலவரம்பு.

மாண்புமிகு தலைவர் : (திரு. ஏ. வி. பி. ஆசைத்தம்பி) தமிழ்நாடு 1967-ஆம் ஆண்டு மதுவிலக்கு (திருத்த) மசோதா (சட்டப் பேரவை மசோதா எண் 5/1967), தமிழ்நாடு 1967-ஆம் ஆண்டு பொது விற்பனை வரி (திருத்த) மசோதா (சட்டப் பேரவை மசோதா எண் 6/1967) ஆகிய இரண்டு மசோதாக்களின் திருத்தங்களை இன்று பிற்பகல் 3-30 மணி வரை சட்டப் பேரவையின் செயலாளரிடம் கொடுக்கலாம் என்று அறிவிக்கிறேன்.

5. 1967-68-ம் ஆண்டிற்கான திருத்த வரவு-செலவுத் திட்டத்தின் மீது பொது விவாதம்—தொடர்ச்சி.

*** திருமதி சு. குப்பம்மாள் :** தலைவர் அவர்களே, ஏழைப் பெருமக்களின் வாழ்வை வளப்படுத்தும் வகையில் அமைத்திருக்கின்ற இந்த பட்ஜெட்டை வரவேற்கிறேன். தெளிவில்லாத நெஞ்சத்திற்கு வேண்டுமானால் இந்த பட்ஜட் குழப்பமுள்ளதாக இருக்கலாம். ஏழைகளுக்கு நல்ல ஒரு எதிர்காலம் இருக்கிறது என்பதற்கு இந்த பட்ஜட் ஒரு விடிவெள்ளி. நிலம் இல்லாத விவசாயிகளுக்கு நீண்டகாலக் குத்தகைக்கு நிலம் அளித்து உதவி செய்தால் விவசாய உற்பத்தியைப் பெருக்க ஏதுவாக இருக்கும். விவசாயத்தின் பலனை இடையில் உள்ளவர்கள் விழுங்கிவிடாமல் பயிர் செய்யும் விவசாயிகளுக்குப் போய்ச் சேர வழிவகை செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.